

நேர்மையான நடைமுறைகள் (FPC)

பிணையம் இல்லாத கடன் வசதியை ஆண்டு வருமானம் ₹3,00,000 க்கும் குறைந்த குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் போது அது குறுநிதி கடன் ஆகிறது. இந்த விளக்கத்தில் குடும்பம் எனும் பதம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தைக் குறிக்கும், அதாவது, கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய திருமணமாகாத குழந்தைகள்.

பணியாளர்களின் நடத்தைக்கு வங்கி பொறுப்பேற்றிருக்கும்

வாடிக்கையாளருக்கு தொடர்ந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் அடிப்படையில் அவர்களுக்குக் கடன் வசதிகள் வழங்கப்படும்.

வட்டி வீதப் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

JLG கடன்கள்: வட்டிவீதம் : NTB – 25% புதுப்பித்தல் வட்டம் 1 (அனைத்து உறுப்பினர்களும் தவணை தவறாமல் தொகை செலுத்தும் போது) - 23% மற்றும் புதுப்பித்தல் வட்டம் 2 (அனைத்து உறுப்பினர்களும் தவணை தவறாமல் தொகை செலுத்தும் போது) - 22% (ஜே.எல்.ஐ க்கு மட்டும் பொருந்தும்)

SHG கடன்கள்: 11.5% முதல் 19%